



AECC07.4

Reg. No. 

V	1	8	E	B	2	1	8	0	4	2	7
---	---	---	---	---	---	---	---	---	---	---	---

I Semester BBA / BHM / BCA / BSW / B.B.A(T&T) Degree Examination,  
May/June - 2022

TAMIL LANGUAGE  
(NEP 2021-22 Scheme - Freshers)  
Paper : I (Part - I)

Time : 2½ Hours

Maximum Marks : 60

## SECTION - A

I. அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5×1=5)

- பட்டினப்பாலையில் இடம் பெறும் மன்னன்  
அ. போக்பெருஞ்சோழன்      ஆ. சேரன் சொங்குட்டுவன்  
இ. சண்பக மாறன்      ஈ. திருமாவளவன்
- சார்பெழுத்துகள் இத்தனை வகைப்படும்  
அ. பத்து      ஆ. எட்டு      இ. நான்கு      ஈ. மூன்று
- முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர்  
அ. சீத்தலைச் சாத்தனார்      ஆ. மதுரைக் கூடலூர் கிழார்  
இ. புகழேந்திப்புலவர்      ஈ. ஒட்டக்கூத்தர்
- உயிர்மெய் எழுத்துகள் மொத்தம்  
அ. 216      ஆ. 246  
இ. 247      ஈ. 30
- 'உலகம் சுற்றும் தமிழன்' - இந்நூலின் ஆசிரியர்  
அ. குமாரி அனந்தன்      ஆ. ஏ.கே.செட்டியார்  
இ. சுப்பிரமணியன்      ஈ. வைரமுத்து

II. எவையேனும் ஐந்திற்கு இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக. (5×3=15)

- 1/ கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
- 2/ "உலகத்தில் காந்தியடிகளைப் போன்ற மனிதர் யாரும் கிடையாது. ஜப்பானில் எத்தனையோ வீரர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனால், காந்தியடிகள் போன்ற சிறந்த மனிதர்கள் பிறந்ததேயில்லை" என்றான்.

[P.T.O]



3. கோழி எறிந்த கோடுங்கால் கனங்குழை பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்.
4. முன்பின் தெரியாத ஒரு நாட்டிலே, நிறவேற்றுமை நிறைந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலே எனது நிலை பரிதாபமாய் இருந்தது.
5. அன்னை கூறினள் புன்னையது நலனே அம்ம! நாணூதும் நும்மொடு நகையே.
6. துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.
7. கோடைக்காலத்தில் இங்கு சூரியன் காலையில் ஒரு ணமிக்கே உதயமாகிவிடும். இரவு 11 மணிக்குதான் அஸ்தமிக்கும். இரவு 12 மணிக்குக் கூடப் போதுமான வெளிச்சம் இருக்கும்.
8. பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் வெண் நிலவின் பயன் தூய்த்தும்.

### SECTION - B

#### III. எவையேனும் ஐந்திற்குச் சுருக்கமான விடை தருக.

(5×4=20)

1. சார்பெழுத்துகள் என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
2. வெள்ளி வீதியார் சிறுவெள்ளாங்குருகை அழைத்துக் கூறுவன யாவை?
3. வினா எழுத்துகளைச் சான்றுடன் கூறுக.
4. ஜப்பானியர்கள், காந்தியடிகளை எவ்வாறு புகழ்ந்து கூறினர்?
5. உயிரளபெடையின் வகைகளைச் சான்றுடன் விளக்குக.
6. ஹவாயர்களின் வாழ்க்கை முறை குறித்து எழுதுக.
7. திருமாவளவனின் கன்னிப்போர் குறித்து எழுதுக.
8. மெய்யெழுத்துகள் யாவை? அதன் வகைகளைக் கூறுக.

### SECTION - C

#### IV. எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை தருக.

(4×5=20)

1. காவிரி பாயும் சோழ நாட்டின் சிறப்புகளை விளக்கி வரைக.
2. கவிஞர் நோகுச்சி - குறிப்பு வரைக.
3. பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி கூறியவற்றை நற்றிணை வழி புலப்படுத்துக.
4. 'டவுஸ்' என்ற இடம் குறித்து ஏ.கே. செட்டியார் கூறுவனவற்றை எழுதுக.
5. முதுமொழிக்காஞ்சி 'அறிவுப்பத்து' மூலம் உணர்த்துவனவற்றை விளக்கி வரைக.
6. ரோமாரோலான் பற்றிய செய்திகளைச் சுருக்கமாக எடுத்துரைக்க.